

உடனடி வெளியீட்டுக்காக

நகர நிர்வாகம் புதுமை படைத்தலுக்கான மையத்திற்கான மாற்றம் புரியத்தக்க கட்டிட வடிவமைப்பாளராக டயமண்ட் ஷ்மித் நிறுவனத்தை தேர்ந்தெடுக்கிறது

ப்ராம்ப்ட்டன், ON (ஜூலை 27, 2021) – தனது புதுமைபடைத்தலுக்கான மையத்திற்கான (CFI) கட்டிட வடிவமைப்பாளரைத் தேர்ந்தெடுத்ததன் மூலமாக, டவுண்டவுன் ப்ராம்ப்ட்டன் இன் பொருளாதா உட்பொதிவினை வெளிக்கொண்டு வரவும் அதற்கு மறுசக்தியூட்டவும் நகர நிர்வாகம் தொடர்ந்து தனது வேலையைச் செய்துவருகிறது.

உலகெங்கிலும் உள்ள கலாச்சார, கல்வி மற்றும் குடிமை இடங்களுக்கு புதுமை படைக்கும்படியான வடிவமைப்புகளை வழங்கும் கனடா நாட்டு கட்டிடவடிவமைப்பாளராகிய [டயமண்ட் ஷ்மித்](#) -க்கு நகர நிர்வாகம் சி.எஃப்.ஐ (CFI) திட்டத்தின் வடிவமைப்பை வழங்கியுள்ளது. டயமண்ட் ஷ்மித்-இன் அறியப்பட்ட சிறந்த திட்டங்களில், கனடா செனட் கூடும் கட்டிடம்; வான்கூவரில் உள்ள எமிலி கார் கலை மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழகம்; ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள மாரின்ஸ்கி II தியேட்டர்; ஒட்டாவாவில் உள்ள தேசிய கலை மையம்; டொராண்டோவின் நிகழ்த்து கலைகளுக்கான ஃபோர் சீஸன்ஸ் மையம் மற்றும் குளோப் மற்றும் மெயில் சென்டர்; வாட்டர்லூவில் உள்ள வில்பரிட் லாரியர் பல்கலைக்கழகத்தில் லாசரிடிஸ் ஹால் மற்றும் ஒருங்கிணைந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்திற்கான ப்ராம்ப்ட்டனின் சொந்த பீல் நினைவு மையம் ஆகியவை அடங்கும். டயமண்ட் ஷ்மித் புதிய ஒட்டாவா பொது நூலகம் மற்றும் லைப்ரி அண்ட் ஆர்கிவ்ஸ் கனடா (OPL-LAC) கூட்டு வசதிக் கட்டிடம் ஆகியவற்றையும் வடிவமைத்து வருகிறார்.

நகர்ப்புற சமூகம், வரலாற்றுச் சூழல் மற்றும் ஆக்கபூர்வமான இடமாக்கல் மற்றும் நோக்கத்தின்பால் ஒரு கடமையுணர்வும் கட்டமைக்கப்பட்ட, மிகநன்றாக நீடித்து நிலைக்கவல்ல குறைந்த கார்பன் வெளிவிடுகின்ற மற்றும் குறைந்த எரிசக்தி தேவைப்படும் கட்டிடங்களுக்காக அர்ப்பணிப்புடனான வடிவமைப்புகளில் கவனம் செலுத்துவதன் மூலம், டயமண்ட் ஷ்மித், பிராம்ப்ட்டன் நகரத்தில் ஒரு உருமாறும் ஐகாணை (சின்னத்தை) வழங்குவதற்கான மிகச்சரியான பொருத்தமான நபர் ஆவார்.

சி.எஃப்.ஐ (CFI) ஆனது, ப்ராம்ப்ட்டனின் டவுண்டவுனில்நகர மையத்தில் மையமாக அமைக்கப்படும் மற்றும் அல்கோமா பல்கலைக்கழகம், ரையர்சன் பல்கலைக்கழகம் மற்றும் க்வெல்ஃப்-ஹம்பர் பல்கலைக்கழகம் போன்ற நகரத்தில் தற்போதைய மற்றும் எதிர்கால இரண்டாம் நிலைக் கல்விக்கு அடுத்த நிலைக் கல்வி வினாடி நிறுவனங்கள் இருப்பதை ஆதரிக்கும். உள்ளூர் வணிகங்கள் மற்றும் தொடக்க நிலை வணிக நிறுவனங்களுடன் இரண்டாம் நிலைக் கல்விக்கு அடுத்த நிலைக் கல்வி நிறுவனங்களை இணைப்பதில் இது ஒரு ஒருங்கிணைந்த பங்கைக் கொண்டிருக்கும், மேலும்

ப்ராம்ப்ட்டனின் பணியாளர்களை எதிர்காலத்தில் திறமையான வேலைவாய்ப்புகளுடன் இணைக்க உதவும். நகரத்தின் டவுண்டவுன் மத்தியில் CFI குறிப்பிடத்தக்க தூண்டுதலை வழங்கும், மற்றும் இந்த கட்டிடத்தின் வடிவமைப்பு கட்டிடத்திற்குள்ளும் அது இருக்கும் வீதிக்காட்சி மற்றும் நகர்ப்புற வடிவமைப்பு மூலமாகவும் நேர்மறையான மற்றும் ஈர்க்கும் வகையிலான பயனர் அனுபவத்தை வழங்கும்.

ப்ராம்ப்ட்டனின் வளர்ந்து வரும் புதுமை படைக்கும் மாவட்டத்தின் ஒரு பகுதியாக, புதுமை படைக்கும் மையமானது ஒரு புதிய மத்திய நூலகத்தை வழங்கும் ஒரு புதிய கூட்டு இடமாக இருக்கும்; இது டிஜிட்டல் உருவாக்கம் மற்றும் நிகழ்ச்சி நிரலாக்கம், செயல்திறன் மற்றும் ஆடியோ பதிவு செய்தல், பல்வேறு திறன்களுக்கான உதவிபுரியவல்ல தொழில்நுட்பங்கள் மற்றும் கலாச்சார நாட்கள் ஆகியவற்றை வழங்குகிறது. குடியிருப்பாளர்கள் மற்றும் சமூக கூட்டாளர்களை ஈடுபடுத்த நூலகம் நெகிழ்வான அலுவலக இடங்களையும் வழங்கும்.

டவுண்டவுன் ப்ராம்ப்ட்டன் GO நிலையத்திலிருந்து நகரத்திற்குள் நுழையும் அல்லது புறப்படும் ரயில் பயணிகளுக்கு CFI ஒரு நுழைவாயிலாகவும் அடையாளக் கட்டிடமாகவும் இருக்கும். இது அனைத்து ப்ராம்ப்ட்டன் குடியிருப்பாளர்களுக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் சேவை செய்யும்; தொடக்க, இரண்டாம் நிலை மற்றும் இரண்டாம்நிலைக்கு அடுத்த நிலை மாணவர்கள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் ஈடுபாடு காட்டவும், புதுமை படைக்கவும், ஒத்துழைக்கவும் வாய்ப்புக்களை ஏற்படுத்துகிறது; அத்துடன் குடியிருப்பாளர்கள், வணிக சமூகம் மற்றும் தொழில் ஆகியவற்றுடனும் பரிசோதனை ரீதியான கற்றலை முன்னெடுக்கிறது.

கட்டுமானப்பணிகள் 2023 இல் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவிட்-19 தொற்றுப்பரவல் கால, முழுவதுமாக, டவுண்டவுன் முதலீடு மற்றும் புத்துயிர் பெறுதலுக்கும் நகரம் தொடர்ந்து வேலை செய்து வந்தது; ப்ராம்ப்ட்டனின் மையக் கருத்தான புதிய முன்னேற்றங்களை மேம்படுத்துவதற்கும் நகரம் தனது பணியைத் தொடர்ந்தது. கவுன்சில் காலத்தின் முன்னுரிமை கொண்ட விஷயங்களைக் கட்டமைத்து, உருமாற்ற முனைப்புக்கள் நடந்துகொண்டிருப்பது என்பது, முழுமையான சமுதாயங்களை உருவாக்க உதவி செய்யும்; பொருளாதார உட்பொதிவினை வெளிக்கொண்டு வரும் மற்றும் புதுமை படைக்கும் பகுதியில் ப்ராம்ப்ட்டனின் தனித்துவமான நிலையை வலுப்படுத்தவும் உதவும்.

CFI பற்றி மேலும் தெரிந்து கொள்ள, வருகைதரவும் www.brampton.ca

விரைவுக் கூற்றுக்கள்

- 21 மார்ச் 2021 இல், ரையர்ஸன் பல்கலைக்கழகத்தில் ஒரு மருத்துவ நிறுவனம் உட்பட, ப்ராம்ப்ட்டனில் அதிகமான இரண்டாம்நிலைக்கு அடுத்த நிலைக் கல்வி வாய்ப்புகளை மாகாண அரசு அறிவித்ததை நகரசபை வரவேற்றது.
- ஜூலை 7 ஆம் தேதி கூட்டத்தில், எதிர்கால ப்ராம்ப்ட்டன் ஸ்கூல் ஆஃப் மெடிசினுக்கு நிதியளிக்க ரையர்ஸன் பல்கலைக்கழகத்திற்கு 1 மில்லியன் தொகை திட்டமிடல் மானியம் வழங்க ஒப்புதல் அளித்தது.

- ஜூன் 16, 2021 அன்று, நகர நிர்வாகம் மற்றும் க்வெல்ஃப்-ஹம்பர் பல்கலைக்கழகம் ஒன்று சேர்ந்து, கல்வி நிறுவனத்திற்கான புதுமை படைக்கும் மையத்தில் ஒரு நிலையான வாடகைதாரராக இருந்துகொள்ள ப்ராம்ப்ட்டனுக்குச் செல்வதற்கான தங்கள் உத்தேசத்தை உறுதிப்படுத்தின.
- நகர நிர்வாகம் ப்ராம்ப்ட்டன் டவுண்டவுன் மையத்தில் ஒரு புதுமை படைக்கும் மற்றும் தொழில் முனைவோர் சுற்றுச்சூழலுக்கான அமைப்பை உருவாக்குகிறது. தொடக்க, அளவிலான, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், மற்றும் பெரியது உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் உள்ள நிறுவனங்களுக்கான ஆதார வளங்களுடன், பிராந்தியம் மற்றும் சர்வதேச புதுமுகங்களுக்கு ஸ்டார்ட்-அப்களை ஆதரிக்கும் நோக்கத்துடன் புதுமை படைக்கும் மாவட்டம் புதுமை படைக்கும் திறமைகளை உருவாக்கும். கார்ப்பரேட்டுகள். எங்கள் பொருளாதார மீட்பு மூலோபாயத்தின் முக்கிய பகுதியான புதுமை படைக்கும் மாவட்டத்தில் 21 மில்லியனுக்கும் அதிகமான முதலீடு செய்யப்படுகிறது.

அறிஞர் கூற்றுக்கள்

"ப்ராம்ப்ட்டன் ஒரு அற்புதமான உருமாற்றத்தின் மத்தியில் உள்ளது, மற்றும் நமது நகரத்தை ஒரு பெரிய கல்வி மற்றும் புதுமை படைக்கும் சந்திப்பிடமாக உருவாக்க உதவுவதில் எங்கள் புதுமை படைக்கும் மையம் முக்கிய பங்கு வகிக்கும். கனடாவின் உயர்மட்ட நிறுவனமான டயமண்ட் ஷ்மித்-ஐத் தேர்ந்தெடுப்பதன் மூலம், பிராம்ப்ட்டன் நகரத்தின் பொருளாதார உட்பொதிவினை வெளிக்கொண்டு வருவதற்கும், எங்கள் குடியிருப்பாளர்களுக்கு உயர்தர கல்வி மற்றும் திறன் வாய்ப்புகளை அவர்கள் இருக்குமித்திலேயே வழங்குவதற்கும் நாங்கள் ஒரு படி நெருக்கமாகவே உள்ளோம்."

- பேட்ரிக் பிரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

"எங்கள் புதுமை மாவட்டத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிதான் எங்கள் பொருளாதார மீட்பு வியூகத்தில் ஒரு முக்கிய நடவடிக்கையாகும், மேலும் இப்பகுதியில் எதிர்கால வளர்ச்சியைத் தூண்டுவதற்கும் நாங்கள் மீட்சி பெற ஆதரவளிப்பதற்கும் புதுமை படைக்கும் மையம் ஒருங்கிணைந்ததாக இருக்கும். நகர நிர்வாகம் ஒரு கட்டிட வடிவமைப்பாளரை தேர்ந்தெடுத்ததில் நான் பரவசமடைகிறேன், மேலும் புதுமை படைக்கும் மையம் எங்கள் நகரத்திற்கு கொண்டு வரும் நன்மைகளைப் பார்க்கவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்."

- மார்ட்டின் மெடெய்ரோஸ், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 3 & 4; தலைவர், பொருளாதார மேம்பாடு, ப்ராம்ப்ட்டன் நகரம்

"எங்கள் நகரத்திற்கு புதுசுத்தி ஊட்டவும், எங்கள் குடியிருப்பாளர்கள் வாழ, கல்விகற்க, வேலை செய்ய, விளையாட கூடிய முழுமையான சமூகங்களை உருவாக்குவதற்கு நகர நிர்வாகம் அர்ப்பணிப்பு கொண்டுள்ளது. டயமண்ட் மற்றும் ஷ்மித் ஆர்கிடெக்ட்ஸ் இன்க் நிறுவனம் பற்றிய இந்த அறிவிப்பு மூலம், எங்கள் உருமாறும் புதுமை படைக்கும் மையத்திற்கான கட்டிடக் கலைஞராக அவர்கள்

தேர்ந்தெடுக்கப்பட்டதால், நாங்கள் ஒரு வலுவான மற்றும் மிகவும் தாக்கமுள்ள ப்ராம்ப்ட்டனை நோக்கி செயல்படுகிறோம். ”

- பால் விசென்ட், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 1 & 5; துணைத் தலைவர், பொருளாதார மேம்பாடு, ப்ராம்ப்ட்டன் நகரம்

"ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகத்தில் உள்ள எங்கள் குழு எங்கள் நகரத்தின்

உட்பொதிவினைவெளிக்கொண்டுவர தங்கலை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது, மேலும் மாணவர்கள் கல்வி மற்றும் வணிகங்கள் செழித்து வளர ஒரு சுற்றுச்சூழல் அமைப்பைத் தொடர்ந்து உருவாக்குகின்றனர். கனடாவின் புதுமைபடைக்கும் தாழ்வாரத்தில் எங்கள் பிரதான இருப்பிடத்தைக் கொண்டபடி, எங்கள் முழு சமூகத்திற்கும் பயனளிக்கும் வகையில் எங்கள் நகரத்தை கல்வி மற்றும் புதுமை படைக்கும் சந்திப்பிடமாக உருவாக்குவதில் நகரம் தொடர்ந்து முன்னணி வகிக்கிறது. புதுமை படைக்கும் திட்டப்பணியானது முன்னோடியாக நிரூபித்த காரண நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம், மேலும் எங்கள் குடியிருப்பாளர்கள் பலன்களை அடைவதையும் எதிர்நோக்குகிறோம். ”

- டேவிட் பேர்ரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

"குடிமக்கள் பார்வைக்கு அசாதாரண முயற்சியான இருக்கப் போகின்ற சென்டர் ஃபார் இன்னொவேஷன் வடிவமைப்பில் ப்ராம்ப்ட்டன் நகரத்துடன் கூட்டாக பணியாற்றுவதில் ஒத்துழைக்க டயமண்ட் ஷ்மித் நிறுவனம் பெருமைப்படுகிறது."

- டான் ஷ்மித், முதல்வர், டயமண்ட் ஷ்மித்

"இந்த உருமாறும் திட்டப்பணியின் ஒரு அங்கமாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

புதுமைபடைத்தல், தாக்குப்பிடிக்கும் தன்மை மற்றும் மற்றும் நிலைத்துநிற்கவல்லதன்மைக்கான வழிமுறையைப் பட்டியலிட எங்கள் குழுவுக்கு ஒரு அசாதாரண வாய்ப்பை புதுமை படைக்கும் மையம் வழங்குகிறது. ”

- மைக் ஸ்ஸாபோ, முதல்வர், டயமண்ட் ஷ்மித்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல்தொடர்பு

ப்ராம்ப்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca